

## ஆமோஸ்

ஆசிரியர்

ஆமோஸ் 1:1 ன்படி, தீர்க்கதரிசி ஆமோஸ் தான் இதன் ஆசிரியர் என்று கூறுகிறது. தெக்கோவா ஊர் மேய்ப்பர்கள் மத்தியில் வாழ்ந்தான். தான் தீர்க்கதரிசிகள் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று எழுதுகிறான். தேவன் அக்கினியாலும் வெட்டுகிகிகளாலும் இஸ்ரவேலை நியயாம்தீர்க்க இருந்தார், ஆனால் ஆமோசின் ஜெபத்தால் தப்பிவிக்கப்பட்டது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம் ஏறக்குறைய கிமு 760 க்கும் 750 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.

இஸ்ரவேலின் வடதேசத்தின் உள்ள பெத்தேல், சமாரிய ஊர்களில் பிரசங்கம் செய்தான்.

யாருக்காக எழுதப்பட்டது

இஸ்ரவேலின் வடதேசத்தின் மக்களுக்காகவும், வருங்காலத்தில் வேதம் வாசிப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

தேவன் பெருமையை எதிர்க்கிறார். மக்கள் தன்னிடம் உள்ள ஆசிர்வாதம் போதும் தேவன் அவசியம் இல்லை என்று

சொல்லி, ஆசிர்வாதத்தை கொடுத்த  
 தேவனையே மறந்து விட்டார்கள்.  
 எல்லாரையும் தேவன் மதிக்கிறார்,  
 ஏழைகளை இழிவுப்படுத்துவதைக்  
 குறித்து எச்சரிக்கிறார். தேவனை  
 மகிமைப்படுத்தும் மெய்யான ஆராதனையை  
 விரும்புகிறார். பணக்காரர்கள்  
 சுயநலவாதிகளாக வாழ்ந்தார்கள், தன்  
 பிறனை நேசிக்கவில்லை, சொந்த  
 இலாபத்தில் கவனமாக இருந்தார்கள்  
 ஆகையால் தேவனுடைய வார்த்தை ஆமோஸ்  
 மூலமாக அவர்களுக்கு விரோதமாக வந்தது.

மையக் கருத்து

நியாயத்தீர்ப்பு

### பொருளடக்கம்

1. தேசங்களின் அழிவு — 1:1-2:16
2. தீர்க்கதரிசன அழைப்பு — 3:1-8
3. இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பு — 3:9-9:10
4. மீட்டெடுப்பு — 9:11-15

இஸ்ரவேலின் அண்டை தேசத்தார்களுக்கான  
 நியாயத்தீர்ப்பு

<sup>1</sup> தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள்  
 இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய  
 உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின்  
 ராஜாவாகிய யோவாசுடைய மகனாகிய  
 ரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி  
 உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு

முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனம்கண்டு சொன்ன வார்த்தைகள்.

<sup>2</sup> யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பர்களின் பசம்புல்நிலம் துக்கம் கொண்டாடும்; கர்மேலின் உச்சியும் காய்ந்துபோகும்.

<sup>3</sup> யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இரும்புக் கருவிகளினால் போரடித்தார்களே.

<sup>4</sup> ஆசகேலின் வீட்டை தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரண்மனைகளை அழித்துவிடும்.

<sup>5</sup> நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை\* ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனை பெத் ஏதேனிலும் இல்லாதபடி அழித்துப்போடுவேன்; அப்பொழுது சீரியாவின் மக்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

<sup>6</sup> யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய

\* **அத்தியாயம் 1:5** ஆவேன் பள்ளத்தாக்கு ராஜாக்களை

மூன்று பாவங்களுக்காகவும், நான்கு  
பாவங்களுக்காகவும், நான் அதின்  
தண்டனையைத் திருப்பமாட்டேன்;  
அவர்கள் சிறைப்பட்டவர்களை  
ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி  
முழுவதும் சிறையாக்கினார்களே.

<sup>7</sup> காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்;  
அது அதினுடைய அரண்மனைகளை  
அழித்துவிடும்.

<sup>8</sup> நான் குடிகளை அஸ்தோத்திலும்,  
செங்கோல் பிடித்திருக்கிறவனை  
அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து,  
பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி  
என்னுடைய கையை எக்ரோனுக்கு  
விரோதமாகத் திருப்புவேன் என்று  
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

<sup>9</sup> மேலும்: தீருவினுடைய மூன்று  
பாவங்களுக்காகவும், நான்கு  
பாவங்களுக்காகவும், நான் அதின்  
தண்டனையைத் திருப்பமாட்டேன்;  
அவர்களுடைய சகோதர்களின்  
உடன்படிக்கையை நினைக்காமல்,  
சிறைப்பட்டவர்களை முழுவதும்  
ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே.

<sup>10</sup> தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்;  
அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும்  
என்று யெகோவா சொல்லுகிறார்.

<sup>11</sup> மேலும்: ஏதோமுடைய மூன்று  
பாவங்களுக்காகவும், நான்கு

பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே.

<sup>12</sup> தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.

<sup>13</sup> யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே.

<sup>14</sup> ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும்.

<sup>15</sup> அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

## அத்தியாயம் 2

## இஸ்ரவேலின்மீது நியாயத்தீர்ப்பு

1 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.

2 மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.

3 நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

4 மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.

5 யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும்

என்று யெகோவா சொல்லுகிறார்.

6 மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்திற்கும், எளியவனை ஒரு ஜோடி காலணிகளுக்கும் விற்றுப்போட்டார்களே.

7 அவர்கள் தரித்திரர்களுடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என்னுடைய பரிசுத்த நாமத்தைக் கெடுக்கும்படி மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் உறவுகொள்ளுகிறார்கள்.

8 அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

9 நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாக இருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,

10 நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கைப்பற்றும்படி உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்து, உங்களை நாற்பது வருடங்களாக வனாந்திரத்திலே வழிநடத்தி,

11 உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று யெகோவா கேட்கிறார்.

12 நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

13 இதோ, கோதுமைக்கட்டுகள் பாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் நெருக்குகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற இடத்தில் நெருக்குவேன்.

14 அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பலசாலி தன் உயிரை காப்பாற்றுவதுமில்லை.

15 வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன்னுடைய கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதுமில்லை.



16 பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று யெகோவா சொல்லுகிறார்.

## அத்தியாயம் 3

இஸ்ரவேலுக்கு விரோதமாக சாட்சிகளை வரவழைத்தல்

1 இஸ்ரவேல் மக்களே, யெகோவாகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்த முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாகச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.

2 பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமட்டும் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன்.

3 இரண்டுபேர் ஒருமனப்படாமல் இருந்தால் ஒன்றுசேர்ந்து நடந்துபோவார்களோ?

4 தனக்கு இரை அகப்படாமல் இருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடிக்காமல் இருக்கும்போது பாலசிங்கம் தன்னுடைய குகையிலிருந்து சத்தமிடுமோ?

5 குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாமல் இருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் அகப்படாமல்

இருக்கும்போது, கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?

6 ஊரில் எக்காளம் ஊதினால், மக்கள் கலங்காமல் இருப்பார்களோ? யெகோவாவுடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

7 யெகோவாகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களுக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டார்.

8 சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாமல் இருப்பான்? யெகோவாகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?

9 நீங்கள் சமாரியாவின் மலைகளில் கூடிவந்து, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரண்மனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரண்மனைகள்மேலும் கூறுங்கள்.

10 அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்களுடைய அரண்மனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

11 ஆகையால் எதிரி வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன்னுடைய பெலத்தை

உன்னிலிருந்து அகன்றுபோகச் செய்வான்;  
அப்பொழுது உன்னுடைய அரண்மனைகள்  
கொள்ளையிடப்படும் என்று யெகோவாகிய  
ஆண்டவர் சொல்லுகிறார்.

12 மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு  
கால்களையோ ஒரு காதின் துண்டையோ\*  
சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித்  
தப்புவிப்பதைப்போல, சமாரியாவில்  
குடியிருக்கிற இஸ்ரவேல் மக்கள் ஒரு  
படுக்கையின் மூலையிலிருந்தும்,  
ஒரு மெத்தையின் மேலிருந்தும்  
தப்புவிக்கப்படுவார்கள் என்று யெகோவா  
சொல்லுகிறார்.

13 நீங்கள் கேட்டு யாக்கோபு  
வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக  
அறிவிக்கவேண்டியது: சேனைகளின்  
தேவனாக இருக்கிற யெகோவாகிய  
ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,

14 நான் இஸ்ரவேலுடைய பாவங்களுக்காக  
அவனை விசாரிக்கும் நாளிலே நான்  
பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்;  
பலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டு  
தரையிலே விழும்.

15 மழைகாலத்து வீட்டையும்  
கோடைக்காலத்து வீட்டையும் அழிப்பேன்;

\* **அத்தியாயம் 3:12** ஒரு மிருகம் ஆட்டை கொண்டு விட்டால்,  
அதற்கு சாட்சியாக ஆட்டின் மீந்த உறுப்புகளை மந்தையின்  
சொந்தக்காரனுக்கு காட்டவேண்டும், அப்படி செய்யாவிட்டால்  
அந்த ஆட்டுக்காக நஷ்டத்தை அவன் செலுத்தவேண்டும்.

அப்பொழுது யானைத்தந்தத்தால்  
செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய  
வீடுகளுக்கும் முடிவு வரும் என்று யெகோவா  
சொல்லுகிறார்.

## அத்தியாயம் 4

தேவனிடம் திரும்பாத இஸ்ரவேலர்கள்

1 சமாரியாவின் மலைகளிலுள்ள  
பாசானின்\* மாடுகளே, நீங்கள்  
இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்;  
தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை  
நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை  
நோக்கி: நாங்கள் குடிக்கும்படி  
கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.

2 இதோ, யெகோவாகிய ஆண்டவர்  
உங்களை கொக்கிகளாலும்,  
உங்களுடைய பின் சந்ததியை  
மீன்பிடிக்கிற தூண்டில்களாலும்  
இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள்  
வருமென்று அவர் தம்முடைய  
பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.

3 அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும்  
அரண்மனைக்குச் சுமந்துகொண்டு  
போவதை எறிந்துவிட்டு†, தனக்கு  
எதிரான திறப்புகளின் வழியாகப்

\* அத்தியாயம் 4:1 செழிப்பான பூமி † அத்தியாயம் 4:3  
உங்களை எர்மோன் குன்றுகளில் வீசி எறிவேன்

புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

4 பெத்தேலுக்குப் போய்த் துரோகம்செய்யுங்கள், கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகச்செய்து, காலைதோறும் உங்களுடைய பலிகளையும், மூன்றாம் வருடத்திலே உங்களுடைய தசமபாகங்களையும் செலுத்தி,

5 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடு தூபம் காட்டி, உற்சாகபலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் மக்களே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

6 ஆகையால் நான் உங்களுடைய பட்டணங்களில் எல்லாம் உங்களுடைய பற்களுக்கு ஓய்வையும், உங்களுடைய இடங்களில் எல்லாம் ஆகாரக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

7 இதுவும் இல்லாமல், அறுப்புக்காலம் வருவதற்கு இன்னும் மூன்றுமாதங்கள் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யாமல் இருக்கவும் செய்தேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்துபோனது.

8 இரண்டு மூன்று பட்டணங்களின் மனிதர்கள் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகம் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

9 நோயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்; உங்களுடைய சோலைகளிலும் திராட்சைத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

10 எகிப்திலே உண்டானதற்கு ஒப்பான கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்களுடைய வாலிபர்களை வாளாலே கொன்றேன்; உங்களுடைய குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்களுடைய முகாம்களின் நாற்றத்தை உங்களுடைய நாசிகளிலும் ஏறச்செய்தேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

11 சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் நெருப்பிலிருந்து பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்;

ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

<sup>12</sup> ஆகையால் இஸ்ரவேலே, இப்படியே உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறதினால் உன்னுடைய தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

<sup>13</sup> அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம்.

## அத்தியாயம் 5

மனந்திரும்புதலுக்கான அழைப்பு

<sup>1</sup> இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.

<sup>2</sup> இஸ்ரவேல் என்னும் கன்னிப்பெண் விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன்னுடைய தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளைத் தூக்கிவிடுகிறவர்கள் இல்லை.

3 நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீதியாக இருப்பார்கள் என்று யெகோவாகிய தேவன் சொல்லுகிறார்.

4 யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.

5 பெத்தேலைத் தேடாதீர்கள், கில்காலிலும் சேராதீர்கள், பெயெர்செபாவுக்கும் போகாதீர்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான இடமாகவும் போகும்.

6 யெகோவாவை தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அணைக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதை எரிக்கும்.

7 நியாயத்தைக் கசப்பாக மாற்றி, நீதியைத் தரையிலே விழச்செய்கிறவர்களே அவரைத் தேடுங்கள்.

8 அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.



9 பாதுகாப்பான இடத்தின்மேல்  
அழிவு வரும்படியாக, அவர் கொள்ளை  
கொடுத்தவனைப் பலத்தவனுக்கு  
விரோதமாக இலகுவடையச் செய்கிறவர்.

10 பட்டணத்தின் நுழைவுவாயிலிலே  
கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள்  
பகைத்து, யதார்த்தமாகப் பேசுகிறவனை  
வெறுக்கிறார்கள்.

11 நீங்கள் தரித்திரனை மிதித்து,  
அவனுடைய கையிலே தானியத்தைச்  
சுமைசுமையாக வாங்குகிறபடியினால்,  
நீங்கள் வேலைப்பாடுள்ள கற்களால்  
வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும்  
அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை;  
இன்பமான திராட்சைத்தோட்டங்களை  
நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின்  
இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.

12 உங்களுடைய மீறுதல்கள்  
மிகுதியென்றும், உங்களுடைய பாவங்கள்  
பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை  
ஒடுக்கி, லஞ்சம் வாங்கி, பட்டணத்தின்  
நுழைவுவாயிலில் ஏழைகளின் நியாயத்தைப்  
புரட்டுகிறீர்கள்.

13 ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே  
மௌனமாக இருக்கவேண்டும்; அந்தக்காலம்  
தீமையான காலம்.

14 நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல,  
நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது  
நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின்

தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார்.

<sup>15</sup> நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

<sup>16</sup> ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ, ஐயோ, என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.

<sup>17</sup> எல்லாத் திராட்சைதோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

### யெகோவாவுடைய நாள்

<sup>18</sup> யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ, அதினால் உங்களுக்கு என்ன உண்டு? யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் நாள் வெளிச்சமாக இல்லாமல் இருளாக இருக்கும்.

19 சிங்கத்திற்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டிற்குள்ளே வந்து சுவரின்மேல் தன்னுடைய கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

20 யெகோவாவுடைய நாள் வெளிச்சமாக இல்லாமல், இருளும் பிரகாசமற்ற காரிருளமாக இருக்குமல்லவோ?

21 உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.

22 உங்களுடைய தகனபலிகளையும் உணவுபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்களுடைய மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன்.

23 உன் பாடல்களின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரட்டும்.

25 இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலே இருந்த நாற்பது வருடங்கள்வரையில் பலிகளையும், காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ?

26 நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும்,

உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய சிலைகளின் பல்லக்கையும் சுமந்துகொண்டு வந்தீர்களே.

<sup>27</sup> ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் குடிபோகச்செய்வேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள யெகோவா சொல்லுகிறார்.

## அத்தியாயம் 6

கவலையற்றிருப்பவர்களுக்கு ஐயோ

<sup>1</sup> சீயோனிலே கவலையற்றிருப்பவர்களும் சமாரியாவின் மலையை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுடைய தேசத்தின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ,

<sup>2</sup> நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள்.

<sup>3</sup> தீங்குநாள் தூரமென்று எண்ணிக் கொடுமையின் இருக்கை கிட்டவரும்படிச் செய்து,

<sup>4</sup> தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல்

சவுக்கியமாகப் படுத்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,

<sup>5</sup> தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி,

<sup>6</sup> பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள்.

<sup>7</sup> ஆகையால் அவர்கள் சிறையிருப்பிற்குப் போகிறவர்களின் முதல் வரிசையிலே போவார்கள்; இப்படியே உல்லாசமாகப் படுத்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.

இஸ்ரவேலின் பெருமையை தேவன் வெறுத்தல்

<sup>8</sup> நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரண்மனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.

<sup>9</sup> ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாக இருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள்.

10 அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான்.

11 இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார்.

12 கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கணியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.

13 நாங்கள் எங்களுடைய லோதேபார் பட்டணத்தினாலே எங்களுக்குக் கர்னாயிம் பட்டணத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள்.

14 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு தேசத்தை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் நுழைகிற வழி தொடங்கிச் சமமான நாட்டின் ஆறுவரைக்கும் உங்களை ஓடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய யெகோவா

சொல்லுகிறார்.

## அத்தியாயம் 7

வெட்டுக்கிளிகள், அக்கினி மற்றும் தூக்குநூல்

<sup>1</sup> யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.

<sup>2</sup> அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: யெகோவாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுமையடைந்தான் என்றேன்.

<sup>3</sup> யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.

<sup>4</sup> யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது.

<sup>5</sup> அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன்.

6 யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.

7 பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.

8 யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

9 ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார்.

ஆமோசும், அமத்சியாவும்

10 அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

11 யெரொபெயாம் வாளால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்னுடைய



தேசத்திலிருந்து சிறைபிடித்துக்  
கொண்டுபோகப்படுவான் என்றும்  
ஆமோஸ் சொல்லுகிறான் என்று  
சொல்லச்சொன்னான்.

<sup>12</sup> அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம்  
பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு  
ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே  
தீர்க்கதரிசனம் சொல்லு.

<sup>13</sup> பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம்  
சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த  
இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக\*  
இருக்கிறது என்றான்.

<sup>14</sup> ஆமோஸ் அமத்சியாவுக்குப்  
பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல,  
தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை  
மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப்  
பதனிடுகிறவனுமாக† இருந்தேன்.

<sup>15</sup> ஆனால் மந்தையின் பின்னாலே  
போகிறபோது என்னைக் யெகோவா  
அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய  
இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம்  
சொல்லு என்று யெகோவா சொன்னார்.

<sup>16</sup> இப்போதும், நீ யெகோவாவுடைய  
வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு  
விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே,  
ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக  
ஒன்றையும் சொல்லாதே என்று

\* அத்தியாயம் 7:13 ஆலயமாக † அத்தியாயம் 7:14  
மேற்பார்வையாளர்

சொல்லுகிறாயே.

17 இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே<sup>‡</sup> செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

## அத்தியாயம் 8

பழுத்த பழங்களுள்ள கூடை

1 பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள\* ஒரு கூடை இருந்தது.

2 அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: உன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

3 அந்த நாளிலே தேவாலயப் பாடல்கள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பல் இல்லாமல்

<sup>‡</sup> அத்தியாயம் 7:17 புறசாதி தேசத்தில் \* அத்தியாயம் 8:1 அத்திபழம்

எறிந்துவிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

<sup>4</sup> தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி:

<sup>5</sup> நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும்,

<sup>6</sup> நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.

<sup>7</sup> அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று யெகோவா யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.

<sup>8</sup> இதனால் தேசம் அதிரவும் அதில் குடியிருக்கிறவர்கள் எல்லோரும் துக்கிக்கவும், எங்கும் நதிகளாகப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?

<sup>9</sup> அந்த நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை மறையச்செய்து, பட்டப்பகலிலே தேசத்தை இருளாக்கி,

<sup>10</sup> உங்களுடைய பண்டிகைகளைத்

துக்கிப்பாகவும், உங்களுடைய  
பாடல்களையெல்லாம் புலம்பலாகவும்  
மாறச்செய்து, எல்லா இடுப்புகளிலும்  
சணல் ஆடையும், எல்லாத் தலைகளிலும்  
மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய  
துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற  
துக்கிப்புக்குச் சமமாக்கி, அவர்களுடைய  
முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று  
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

11 இதோ, நான் தேசத்தின்மேல்  
பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்;  
ஆகாரக்குறைவினால் உண்டாகிய  
பஞ்சமல்ல, தண்ணீர்குறைவினால்  
உண்டாகிய தாகமுமல்ல, யெகோவாவுடைய  
வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சத்தை  
அனுப்புவேன் என்று யெகோவாகிய  
ஆண்டவர் சொல்லுகிறார்.

12 அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய  
வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி  
மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக்  
கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும்  
அதைக் கண்டடையாமல்போவார்கள்.

13 அந்த நாளிலே அழகுள்ள  
கன்னிகளும் வாலிபர்களும் தாகத்தினால்  
சோர்ந்துபோவார்கள்.

14 தானே! உன்னுடைய  
தேவனுடைய ஜீவனைக்கொண்டும்,

பெயெர்செபா மார்க்கத்தின்<sup>†</sup> தேவனுடைய  
 ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி,  
 சமாரியாவின் பாவத்தின்மேல்  
 ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்;  
 இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள்  
 என்றார்.

## அத்தியாயம் 9

இஸ்ரவேல் அழிக்கப்படுதல்

<sup>1</sup> ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல்  
 நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல்  
 நிலைகள் அசையும்படி தூணின்  
 உச்சியை அடித்து, அவைகளை அவர்கள்  
 எல்லோருடைய தலையின்மேலும்  
 விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப்  
 பின்னாகவரும் மீதியானவர்களை நான்  
 வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில்  
 ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை,  
 அவர்களில் தப்புகிறவன் ஒருவனும்  
 இரட்சிக்கப்படுவதுமில்லை.

<sup>2</sup> அவர்கள் பாதாளம்வரைக்கும்  
 தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும்,  
 என்னுடைய கை அந்த இடத்திலிருந்து  
 அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்;  
 அவர்கள் வானம்வரை ஏறினாலும்,  
 அந்த இடத்திலிருந்து அவர்களை  
 இறங்கச்செய்வேன்;

<sup>†</sup> அத்தியாயம் 8:14 விக்கிர ஆராதனை

3 அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.

4 அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.

5 சேனைகளின் யெகோவாகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகள் எல்லோரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாகப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.

6 அவர் வானத்தில் தமது மேல் அறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழ் அறைகளை அஸ்திபாரப்படுத்தி, கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.

7 இஸ்ரவேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியர்களின் மக்களைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தர்களைக்

கப்தோரிலிருந்தும், சீரியர்களைக்  
கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

8 இதோ, யெகோவாகிய ஆண்டவரின்  
கண்கள் பாவமுள்ள ராஜ்ஜியத்திற்கு  
விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது;  
அதை பூமியின்மேல் இல்லாமல்  
அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின்  
வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று  
யெகோவா சொல்லுகிறார்.

9 இதோ, சல்லடையினால் சலித்து  
அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை  
எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து  
அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்;  
ஆனாலும் ஒரு கோதுமை மணியும்  
தரையிலே விழுவதில்லை.

10 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை,  
எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று  
என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிக்கள்  
எல்லோரும் வாளால் சாவார்கள்.

### இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுதல்

11 ஏதோமில் மீதியானவர்களையும்,  
என்னுடைய பெயர் சொல்லிய  
எல்லா தேசங்களையும் தன்னிடத்தில்  
சேர்த்துக்கொள்வதற்காக,

12 அந்த நாளிலே விழுந்துபோன  
தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப  
எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து,  
அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி,

ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார்.

<sup>13</sup> இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.

<sup>14</sup> என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள்.

<sup>15</sup> அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார்.



**இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) -  
தமிழ்  
The Indian Revised Version Holy Bible in the Tamil  
language of India**

copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions

Language: தமிழ் (Tamil)

Translation by: Bridge Connectivity Solutions

Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.

This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0.

You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:

You include the above copyright and source information.

If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.

If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.

Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners.

Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.

2023-04-19

---

PDF generated using Haiola and XeLaTeX on 18 Apr 2025 from source files dated 19 Apr 2023

3a0fb119-8b83-5122-8f97-ecde66939145